

١
بِعْد٢
بِعْد٣
بِعْد

سُورَةُ الرُّغْتٍ وَسُورَةُ الْمُنْذِرِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

وَالرُّغْتٌ عَرْقًا ① وَالشِّطْطٌ نُشَطًا ② وَالسِّجْنٌ سُجَنًا ③

فَالسِّبْقٌ سَبْقًا ④ فَالْمَدْبُرٌ أَمْرًا ⑤ يَوْمَ تُرْجَفُ

الرَّاجِفَةُ ⑥ تَتَبَعُهَا الرَّادِفَةُ ⑦ قُلُوبٌ يَوْمَ مِيْدٍ وَأَجْفَةٌ ⑧

28. மேலும், நம்முடைய வசனங்களை மிக்க அதிகமாக (முற்றாக) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
29. ஓவ்வொரு பொருளையும், (அது பற்றி நன்கநின்து) அதை நாம் பதிவுப் புத்தகத்தில் கணக்கிட்டு(எழுதி)வைத்திருக்கிறோம்.
30. "ஆகவே சுவையுங்கள்; வேதனையைத் தவிர (வேறெதனையும்) உங்களுக்கு நாம் அதிகப்படுத்தவே மாட்டோம்"(என்று கூறப்படும்).
31. நிச்சயமாக பயபக்தியுடையோருக்கு (நரகிலிருந்து விடுபட்டு சுவனம் செல்லும்) வெற்றி உண்டு.
32. தோட்டங்களும், திராட்சைகளும் (உண்டு).
33. (மனைவிகளாக) மார்பகங்கள் உயர்ந்த சமவயதுடைய கண்ணிகைகளும் (இருப்பர்).
34. (மது) பானங்கள் நிறைந்த கிள்ளங்களும்(உண்டு).
35. அங்கு அவர்கள் யாதொரு வீண்வார் த்தையையும், (ஒருவரையொருவர்) பொய்யாக்குவதையும் செலியுறமாட்டார்கள்.
36. (இவை) உமது இரட்சகனிடமிருந்து நந்களியாக, கணக்கான அன்பளிப்பாக (கொடுக்கப்பட்டுள்ளது).
37. (அவளே) வானங்கள் மற்றும் பூமி இன்னும் இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கும் இரட்சகன்; (அவளே) அளவற்ற அருளாளன்; அவள் முன் அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
38. (ஜிபரீலாகிய) ரூஹாம், மலக்குகளும் அணிவகுத்து நிற்கும் நாளில் (மிகக் கிருபையுடையவனாகிய) அர்ரஹுமான் எவருக்கு அனுமதியளித்து இன்னும் சரியானதைக் கூறியிருந்தாரோ அவரைத்தவிர (மற்றெவரும் அவள் முன்) பேசமாட்டார்கள்.
39. (அந்திகழ்ச்சிகள் நடந்தேறும்) அது சத்தியமான நாளாகும்; எனவே, எவர் நாடுகிறாரோ அவர் தம் இரட்சகனிடம் மீணும்பாதையை எடுத்துக் கொள்வாராக.
40. நிச்சயமாக, சமீபித்துவரும் வேதனையைப் பற்றி நாம் உங்களுக்கு எச்சரிக்கிறோம்; (விசவாசியான) மனிதர் தன் இருக்கங்கள் முற்படுத்தியதைக் (கண்கூடாகக்) காணும் நாள்; இன்னும் நிராகரித்தவனோ (அந்நாளில்) "நான் மன்னாக ஆகியிருக்கவேண்டுமே!" என்று கூறுவான்.

அத்தியாயம் : 79

அந்நாஜிஆத் – பறிப்பவர்கள்

வசனங்கள் : 46 மக்கீ ருக்ஷிகள் : 2

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (இதுகிறேன்).**

- (பாவிகளின்உயிர்களை) பலமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக—
- (நல்லோரின் ஆத்மாவை எளிதாகக்) கைப்பற்றுபவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக—
- அதிவேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)களின் மீது சத்தியமாக—
- (கைப்பற்றிய நல்லோர்களின் உயிர்களை அல்லாஹ்வின் சன்னிதிக்கு எடுத்துச் செல்லப்) போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்வோர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக—
- சகல காரியங்களையும் (அல்லாஹ்வின் கட்டளைப்படி) நிர்வகிப்பவர் (களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக—
- (முதல் முறை குழல் ஊதப்பட்டின் பூமியை) கடுமையாக நடுக்கக் கூடியது நடுக்கும் நாளில்—
- அதனை அடுத்துவரக்கூடியது (இரண்டாவது முறை குழல் ஊதுவது) தொடரும்.
- அந்நாளில் இதயங்கள் (திடுக்கிட்டு) கலக்கமுடையவையாக இருக்கும்.

أَبْصَارُهَا خَاسِعَةٌ ۝ يَقُولُونَ إِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ ۝
 عَرَادَ الْكُنَى عَظَامًا خَرَةٌ ۝ قَالُوا إِنَّكَ إِذَا كَرَّتَ خَاسِرَةً ۝
 فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ ۝ فَإِذَا هُم بِالسَّاهِرَةِ ۝ هَلْ أَتَنْكَ
 حَدِيثُ مُوسَىٰ ۝ إِذْ نَادَهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طَوَّىٰ ۝
 إِذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ ۝ فَقُلْ هَلْ لَكَ إِلَى آنَّ
 تَزَكَّلٌ ۝ وَأَهْدِيَكَ إِلَى رَبِّكَ فَتَخْشِي ۝ فَأَرَاهُ الْأَيَةُ
 الْكُبْرَىٰ ۝ فَكَذَبَ وَعَصَىٰ ۝ ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ۝ فَحَشَرَهُ
 فَنَادَىٰ ۝ فَقَالَ آنَارَبُكُمُ الْأَعْلَىٰ ۝ فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ
 الْآخِرَةِ وَالْأُولَىٰ ۝ إِنَّ فِي ذَلِكَ لِعْبَرَةً لِمَنْ يَخْشِي ۝ إِنَّكُمْ
 أَشَدُّ خَلْقَنَا أَمِ السَّمَاءُ بَنَهَا ۝ رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا ۝ وَ
 أَغْطَشَ لِيْكَهَا وَأَخْرَجَ ضَحْمَهَا ۝ وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ
 دَحَمَهَا ۝ أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَهَا ۝ وَاجْبَالَ أَرْسَهَا ۝
 مَتَاعَكُمْ وَلِأَنْعَامِكُمْ ۝ فَإِذَا جَاءَتِ الطَّائِمَةُ الْكُبْرَىٰ ۝
 يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ ۝ وَبُرَزَتِ الْجَحِيمُ
 لِمَنْ سَرَىٰ ۝ فَأَمَّا مَنْ طَغَىٰ ۝ وَأَشَرَّ الْحَيَاةَ الدُّنْيَا ۝

9. அவைகளின் (அவ்விதயங்களை உடையோரின்) பார்வைகள்(பயத்தால்) கீழ்நோக்கி(தாழ்ந்தவையாக)யிருக்கும்.
10. "நிச்சயமாக நாம் (இறந்த பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோரா?" என்று அவர்கள் கேட்கின்றனர்.
11. "நாம் உக்கிய எலும்புகளாக ஆகிலிட்ட போதிலுமா? (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?" என்று கேட்கின்றனர்).
12. "அது அப்போது (பெரும்) நஷ்டமான திரும்புதலாகும்" என்றும் அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றார்கள்.
13. ஆகவே, அது ஒரே ஒரு(பெரும்) சப்தம்தான்_
14. அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) பூமியின் மேல் பரப்பில் இருப்பர்.
15. (நடியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
16. 'துவா' என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இரட்சகன் அவரை அழைத்தபோது_
17. நீர் ஃபிர் அவ்வின் பால் செல்லீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிலிட்டான்.
18. ஆகவே, நீ பரிசுத்தமடைய (சமான்கொள்ள) உனக்கு (விருப்பம்) உண்டா? என்று நீர் கேட்பிராக!
19. இன்னும், உன் இரட்சகன் பக்கம் (செல் லும்) வழியினை நான் உனக்கு காட்டுகிறேன்; (அதன்) பின்னர் அவனுக்கு நீயந்து கொள்ளலாய் (என்று கூறுவீராக!)
20. பின்னர், மிகப்பெரும் அத்தாட்சியை அவனுக்கு அவர் காண்பித்தார்.
21. அப்போது அவன், (மூஸாவையும், அவர்கொண்டு வந்ததையும்) பொய்யாக்கினான்; மேலும், (அவரின் இரட்சகனுக்கு) மாறு செய்தான்.
22. பின்னர் அவன் பின்வாங்கி (அவருக்கு எதிராகக் குழப்பம் செய்ய) முயற்சித்தான்.
23. ஆகவே, அவன் (தன்கூட்டத்தாரை) ஒன்று திரட்டினான், பின்னர் அழைத்தான்.
24. அப்போது, "நான் தான் உங்களுடைய மிக மேலான இரட்சகன்" என்று (அவர்களிடம்) கூறினான்.
25. ஆதலால், அவனை மறுமை மற்றும் இம்மையின் தண்டனையைக்கொண்டு அல்லாஹ் பிடித்துக்கொண்டான்.
26. நிச்சயமாக இதில் (அல்லாஹ்வைப்) பயந்து கொள்கிறவருக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.
27. படைப்பால் நீங்கள் மிகக்கடினமா(நவர்களா)? அல்லது வானமா? அதனை அவன் படைத்தான்.
28. அதன் முகட்டை அவன் உயர்த்தினான்; பின்னர் அதைச் சமப்படுத்தினான்.
29. அவனே அதன் இரவை இருளாக்கி, (சூரியனைக் கொண்டு பிரகாசிக்கும்) அதன் பகலையும் வெளியாக்கினான்.
30. மேலும், பூமியை _அதன்பின் அவன்_ அதை (ஓமுங்குபடுத்தி) விரித்தான்.
31. அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் (மீதுள்ள பிராணிகளுக்கு) மேய்ச்சல் பொருளையும் அவன் வெளியாக்கினான்.
32. மலைகளையும் _அவற்றை அவன் (பூமிக்கு முளைகளாக) உறுதிப் படுத்தினான்_
33. உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (அவற்றை இவ்வாறு செய்தான்).
34. எனவே, (இரண்டாவது முறையாக குழல் ஊதப்படுவதான) மாபெரும் அமளிவந்துவிட்டால்_
35. அந்நாளில் மனிதன் (லவகில்) தான் முயன்றவற்றை நினைவுபடுத்திக் கொள்வான்_
36. இன்னும், காண்போருக்கு நரகம் (கண் எதிரில்) வெளிப்படுத்தப்படும்.
37. எனவே, எவர் வரம்பு மீறிலிட்டாரோ_
38. மேலும், இவ்வுலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ _

فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ ۝ وَآمَانٌ خَافَ مَقَامَ رَبِّهِ وَ
نَهَى النَّفْسَ عَنِ الْهُوَىٰ ۝ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ ۝
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَهَا ۝ فَيَوْمَ أَنْتَ مِنْ ذِكْرِهَا ۝
إِلَى رَبِّكَ مُنْتَهِهَا ۝ إِنَّمَا أَنْتَ مُنْذِرٌ مَنْ يَخْشَهَا ۝ كَانَهُمْ
يَوْمَ يَرَوْنَهَا لَوْ يَلْبَثُوا إِلَّا عَشِيشَةً أَوْ ضُحْمَهَا ۝

سَوْءَةٌ مَكْنَهُ هِيَ بَتْ إِنْ كَانَتْ فِي أَعْنَاقِهِ فَإِنَّمَا تَرَوْنَهَا وَكَذَلِكَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

عَبَسَ وَتَوَلَّ ۝ أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ ۝ وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ
يَرَكِي ۝ أَوْ يَدْكُرُ فَتَنَعَّهُ الذِّكْرِي ۝ آمَانٌ اسْتَغْنَى ۝
فَأَنْتَ لَهُ تَصَدِّيٌ ۝ وَمَا عَلِيكَ الْأَيْرَكِي ۝ وَآمَانٌ
جَاءَكَ يَسْعَىٰ ۝ وَهُوَ يَخْشِي ۝ فَأَنْتَ عَنْهُ تَلَهِي ۝ كَلَّا
إِنَّهَا تَذَكَّرَةٌ ۝ فَمَنْ شَاءَ ذَكَرَهُ ۝ فِي صُحْفٍ مُّكَرَّمَةٍ ۝
مَرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ ۝ بِأَيْدِي سَفَرَةٍ ۝ كَرَامَ بَرَّةٍ ۝
قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ ۝ مَنْ أَيْ شَيْ خَلَقَهُ ۝
مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَرَهُ ۝ ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ ۝

٢ بع

دقائق

39. நிச்சயமாகநரகம், அதுவே(அவர்) ஒதுங்குமிடமாகும்.
40. மேலும், எவர் தன் இரட்சகனின் (சன்னிதியை அவன்) முன் நிற்பதைப் பயந்து, மனோ இச்சையைவிட்டு (தன்) ஆத்மாவைத் தடுத்துக்கொண்டாரோ அவர்_
41. அப்போது நிச்சயமாக கவளம்_ அதுவே(அவர்) ஒதுங்குமிடமாகும்.
42. (நபியே) மறுமையைப்பற்றி_ அது எப்பொழுது (வெளிப்பட்டு) நிலைபெறும் என உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.
43. அதைப்பற்றிக்கூறுவதற்கு நீர் எதில் இருக்கிறீர்? (அது பற்றிய பதில் உமக்குத் தெரியாது, அல்லாஹ் மட்டுமே அறிவான்)
44. அதன் முடிவுபற்றிய அறிவு, உமதிரட்சகனிடமே இருக்கின்றது.
45. நிச்சயமாக நீர் அதைப்பயப்படக்கூடியவர் களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்தான்.
46. அதனை அவர்கள் (கண்ணால்) காணும் நாளில் மாஸையிலோ அவ்வது அதன் முற்பகலிலோ (இரு சொற்பநேரமே) தலை தங்கியிருக்காதது போன்று (அவர்களுக்குத் தோன்றும்).

அத்தியாயம் : 80

அபஸ _ அவர் கடுகடுத்தார்

வசனங்கள் : 42 மக்கீ ரூகூஃ : 1

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ் வின் பெயரால் (ஒதுகிறேன்).**

- (நமதுநபியாகிய) அவர் கடுகடுத்தார்; மேலும், புறக்கணித்தார்
- தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக_
- (நபியே) உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக்கூடும் என்பதை மக்கு எது அறிவித்தது?
- அவ்வது அவர் (உம்முடைய உபதேசத்தை) நினைவுபடுத்திக் கொள்பவராகவாம்; அப்போது அவ்வுபதேசம் அவருக்குப்பயனிக்கும்.
- அகவே, எவன் பொருளாதார மேம்பாடு உடையவனோ_
- அவனுக்காக நீர் செவிமடுக்கிறீர்.
- மேலும், அவன் (இஸ்லாத்தை ஏற்காது) பரிசுத்தம் அடையாவிட்டால் உம்மீது குற்றமில்லை.
- இன்னும், எவர் உம்மிடம் விரைந்தவராகவந்தாரோ அவர்_
- அவரோ (அல்லாஹ் வின் வைப்) பயந்தநிலையில் (உம்மிடம் வர),
- அப்போது அவரைவிட்டும் நீர் அசட்டை செய்கிறீர்.
- அவ்வாறன்று! நிச்சயமாக (குர் ஆனாகிய) இது உபதேசமாகும்.
- எனவே, எவர் (இதனைக் கொண்டு நேராள வழியில் செல்ல) நாடுகின்றாரோ அவர் இதனை நினைவு கொள்வார்.
- (இல்வேதமானது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் (இருக்கிறது).
- உயர்வாக்கப்பட்ட, பரிசுத்தமாக்கப்பட்ட (ஏடுகளில் இருக்கிறது).
- (வானவர்களான) எழுதுவோரின் கரங்கள் கொண்டு (எழுதப் படுகின்றது).
- (அவர்கள்) நல்லோர்களான, சங்கையிக்கவர்கள்.
- (காஃபிரான) மனிதன் சபிக்கப்பட்டுவிட்டான், (நன்றி கேட்டு) அவனை நிராகரிக்கிறவனாக இருக்கச் செய்தது எது?
- எப்பொருளிலிருந்து (நிராகரிக்கும்) அவனை (அல்லாஹ் வாகிய) அவன் படைத்தான் (என்று சிந்தித்தானா)?
- ஒரு துளி இந்திரியத்திலிருந்து, அவனை (அல்லாஹ் வாகிய) அவன் படைத்தான், பின்னர் அவனுக்கு (உரிய அளவித்தையும்) அவன் நிர்ணயித்தான்.
- அப்பால் அவனுக்கு (விசவாசம், விசவாசமின்மை, நல்லவை, கெட்டவை, தாய்வயிற்றிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றின்) வழியை அவன் எளிதாக்கினான்.